



ශ්‍රී ලංකා මහ බැංකුව
இலங்கை மத்திய வங்கி
CENTRAL BANK OF SRI LANKA

தொடர்புட்டல் திணைக்களம்

30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01, இலங்கை.
தொலைபேசி: 2477424, 2477423, 2477418
தொலைநகல்: 2346257, 2477739
மின்னஞ்சல்: dcommunications@cbsl.lk, communications@cbsl.lk
வெப்தளம்: www.cbsl.gov.lk

பத்திரிகை வெளியீடு

வெளியீடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2020.03.05

நாணயக் கொள்கை மீளாய்வு: இல.2 - 2020

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் மாற்றமின்றி இருக்கும்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 மார்ச் 04ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 6.50 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கும் இதன்மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்வதற்கும் தீர்மானித்தது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆய்வு செய்தமையினைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. பணவீக்கத்தினை 4-6 சதவீத வீச்சிற்குள் பேணும் நோக்குடன் நாணயச் சபையின் தீர்மானம் இசைவானதாகக் காணப்படும் அதேவேளையில் இது நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சி தனது உள்ளாற்றலை எய்துவதற்கு ஆதரவளிக்கும்.

உலகளாவிய வளர்ச்சிக் கரிசனைகளுக்கு மத்தியில் பல பொருளாதாரங்கள் அதிகளவில் தளர்த்தப்பட்டவையாக உருவெடுக்கின்றன.

‘உலகளாவிய சுகாதார அவசரநிலை’ என்ற நிலைக்கு கொரோனா வைரஸ் (கொவிட் - 19) பரம்பல் வியாபிக்கின்றமை மற்றும் உலகம் முழுவதும் பரவும் அதன் சாத்தியம் என்பன 2020இல் உலகளாவிய பொருளாதார மீட்சிக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களைத் தோற்றுவிக்கின்றன. உலகின் இரண்டாவது பாரிய பொருளாதாரமான சீனா மீதான பரந்தளவிலான தாக்கமானது வர்த்தகம், சுற்றுலாத் துறை மற்றும் முதலீட்டு உட்பாய்ச்சல்கள் என்பவற்றைப் பலவீனப்படுத்துவதுவனுடாக உலகளாவிய பொருளாதாரத்தின் மீது கசிவுத் தாக்கத்தினைக் கொண்டிருக்கும். சீனாவுக்கு வெளியில் நோயாளர்களின் எண்ணிக்கையில் அண்மைக்கால அதிகரிப்பு உயர்ந்தளவிலான சுகாதார மற்றும் பொருளாதார பாதகத்தாக்கம் தவிர்க்கமுடியாததென்பதனை எடுத்துக்காட்டுகின்றது. உலகளாவிய கேள்வி மற்றும் வழங்கல் நிலைமைகள் மீது நோய்ப்பரம்பலின் தாக்கத்தினை கையாளுவதற்கு உலகம் முழுவதுமுள்ள கொள்கை வகுப்பாளர்கள் கொள்கைரீதியாக ஆதரவளிப்பதனை தீவிரப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களிலும் வளர்ந்துவரும் சந்தை மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும்

பொருளாதாரங்கள் இரண்டிலும் நாணயக் கொள்கைகள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதைவிட விரைவான வேகத்தில் தளர்த்தப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட் - 19) நோய்ப்பரம்பல் இலங்கையின் பொருளாதார செயலாற்றத்தினைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது

இலங்கைப் பொருளாதாரம் மீதான மிகச் சரியான தாக்கமானது கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரம்பலின் உலகளாவிய வியாபிப்பின் அளவு, அதன் நிலைத்திருக்கும் தன்மை, அத்துடன் முக்கிய பொருளாதாரங்கள் மற்றும் வர்த்தகப் பங்காளர்களின் கொள்கை ரீதியான பதிலிறுத்தல்கள் என்பவற்றைச் சார்ந்திருக்கும். நுகர்வோர் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள் மற்றும் முதலீட்டுப் பொருட்கள் போன்றவற்றின் கணிசமான அளவுகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதனால் சீனாவுடனான இலங்கையின் பொருளாதாரத் தொடர்புகள் நேரடியாகப் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கும். உலகளாவிய பொருளாதாரம் மெதுவடையக்கூடிய சாத்தியம் மற்றும் வழங்கல் சங்கிலிக்கான இடைத்தடங்கல்கள் என்பன இலங்கையின் வணிகப் பொருள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகளையும் அதேபோன்று தொடர்புபட்ட ஏற்பாட்டுச் சேவைகளையும் பாதிக்கக்கூடும். சீனாவிலிருந்து வருகைகள் குறைகின்ற நேரடியான தாக்கத்திற்கு மேலதிகமாக உலகளாவிய சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டங்களில் ஏற்படும் குறைவு இலங்கையின் சுற்றுலாத் துறையினைப் பாதிக்கும். கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர் இலங்கையர்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு வைரஸ் பரவுகின்றமை பணவனுப்பல் உட்பாய்ச்சல்களையும் பாதிக்கலாம். இப்பாதகமான விளைவுகள் குறைவடைந்த உலகளாவிய வலு விலைகள் மற்றும் பன்னாட்டு வட்டி வீதங்களிலிருந்து தோன்றுகின்ற ஏதேனும் சிறியளவிலான நன்மைகளை விஞ்சக்கூடியதாகவிருக்கும்.

தொடர்ச்சியான கொள்கை ஆதரவு நடுத்தரகாலத்தில் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையின் படிப்படியான மீட்சியொன்றினை உறுதிசெய்யும்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரம்பலினால் தோற்றுவிக்கப்பட்ட உலகளாவிய வளர்ச்சி இடைத்தடங்கல்கள் மற்றும் எதிர்வருகின்ற தேர்தல்கள் அத்துடன் வருடாந்த அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தினைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் என்பனவற்றின் காரணமாக உள்நாட்டு சந்தை நிச்சயமின்மைகளுக்கு மத்தியில் மேம்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கையுடன் இணைந்து நாணய மற்றும் இறைத் தூண்டுதல்களினால் ஆதரவளிக்கப்பட்டு பொருளாதாரமானது தற்போதைய மந்தமான செயலாற்றுகையிலிருந்து 2020இல் ஓரளவு மீட்சியடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், நடுத்தரகாலம் தொடக்கம் நீண்டகாலம் வரை அத்தகைய உத்வேகத்தினை நிலைநிறுத்துவதற்கு கிடைக்கப்பெறுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட கொள்கை இடைவெளிகளைக் கருத்திற்கொண்டு உயர்வான பொருளாதார வளர்ச்சியினைப் பேணுவதற்கு பொருத்தமான கட்டமைப்புசார்ந்த மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்துவது அத்தியாவசியமிக்கதாக விளங்குகின்றது.

அதிகரித்துவரும் உலகளாவிய நிச்சயமின்மைகளுக்கு மத்தியில் வெளிநாட்டுத் துறை தாக்குப்பிடிக்கத்தக்கதாகக் தொடர்ந்துமிருக்கின்றது.

இறக்குமதி வளர்ச்சியில் தூரிதமான வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதிகளில் சிறிதளவான அதிகரிப்பு என்பவற்றின் விளைவாக குறிப்பிடத்தக்களவில் சுருக்கமடைகின்ற வர்த்தகப் பற்றாக்குறையுடன் 2019இல் வெளிநாட்டுத் துறையின் நடைமுறைக் கணக்கு நிலுவையில் குறிப்பிடத்தக்க மேம்பாடொன்று அவதானிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் சுற்றுலாத் துறையானது 2019இல் எதிர்பார்க்கப்பட்டதைவிட

விரைவான மீட்சியொன்றினைக் கண்டது. இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவல் எதிர்வருகின்ற காலப்பகுதியில் சுற்றுலாத் துறைக்கு சவால்களைத் தோற்றுவிக்கக்கூடும். 2019இன் முதல் பதினொரு மாதங்களின் போது மிதமடைந்த தொழிலாளர் பணவனுப்பல்கள், 2019 திசெம்பரிலும் 2020 சனவரியிலும் அதிகரிப்பொன்றினைக் காண்பித்தன. அதேவேளை, அதிகரித்துவருகின்ற உலகளாவிய நிச்சயமின்மைகளுக்கு மத்தியில் பாதுகாப்பான சொத்துகளுக்கான அதிகரித்த முதலீட்டாளர் விருப்பத்தின் பகுதியளவான காரணத்தினால் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அரசாங்கப் பிணையங்களில் வெளிநாட்டு முதலீடானது 2020இன் இதுவரையிலும் தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தது. கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையின் இரண்டாந்தரச் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகளின் வெளிப்பாய்ச்சல்கள் ஆண்டின் இதுவரையில் மிதமானதாக இருந்தன. இவ்வயிவிருத்திகளைப் பிரதிபலித்து இலங்கை ரூபா சிறியளவு பெறுமானத் தேய்வொன்றுடன் பரந்தளவில் நிலையாக காணப்பட்ட அதேவேளை, மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2020 சனவரி இறுதியளவில் ஐ.அ.டொலர். 7.5 பில்லியனாகக் காணப்பட்டு 4.5 மாதங்களைக் கொண்ட இறக்குமதிகளுக்குப் போதுமானதாகவிருந்தது.

பணவீக்கமானது வழங்கல் பக்க இடைத்தடங்களிலிருந்து தோன்றுகின்ற குறுங்கால விலகல்களுக்கு மத்தியில் நடுத்தரகாலத்தில் விரும்பப்பட்ட வீச்சினுள் நிலைநிறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்படுகின்றவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 சனவரி மற்றும் பெப்புருவரி மாதங்களில் உணவுப் பணவீக்கத்தில் விரைவான வேகத்தினால் தூண்டப்பட்டு எதிர்பாராத அதிகரிப்பொன்றினைக் காண்பித்தது. உணவு மீது அதிக நிறையினைக் கொண்டிருந்த தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் அடிப்படையில் அமைந்த முதன்மைப் பணவீக்கமும் 2020 சனவரியில் குறிப்பிடத்தக்க உயர்வினைப் பதிவுசெய்தது. எவ்வாறாயினும், மிதமான திரண்ட கேள்வி நிலைமைகளைப் பிரதிபலித்து கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் இரண்டினதும் அடிப்படையிலமைந்த மையப் பணவீக்கம் தற்போது 4 சதவீதத்திற்கும் கீழ் காணப்படுகின்றது. அதேவேளை, மேம்படுகின்ற வழங்கல் நிலைமைகளுடன் காய்கறி விலைகள் பெப்புருவரி இறுதியிலிருந்து துரிதமான கீழ்நோக்கிய சரிப்படுத்தலொன்றினைக் காண்பித்தன. அதற்கமைய, பணவீக்கம் அண்மைய காலத்தில் வீழ்ச்சியடையுமென்றும் அதன்பின்னர் விரும்பப்பட்ட வீழ்ச்சினுள் நிலைபெறும் என்று பிந்திய எறிவுகள் குறிப்பிடுகின்றன. அண்மைய காலத்தில் கேள்வியினால் தூண்டப்படும் பணவீக்க அழுத்தங்கள் எதிர்பார்க்கப்படாத போதிலும், மத்திய வங்கியானது உள்வருகின்ற தரவுகளை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணித்து நடுஒற்றை இலக்க மட்டங்களில் பணவீக்க எதிர்பார்க்கைகளை தொடர்ந்தும் நிலைநிறுத்துவதனை உறுதிசெய்வதற்கு முன்கூட்டிய வழிமுறைகளை எடுக்கும்.

2020 சனவரியில் பணம் மற்றும் கொடுகடன் கூட்டுக்களின் வளர்ச்சியில் உயர்வொன்று அவதானிக்கப்பட்டது

வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்படும் கொடுகடன் 2019 ஓகத்து தொடக்கம் அவதானிக்கப்பட்ட சராசரி மாதாந்த அதிகரிப்புக்களுடன் ஒப்பிடுகையில் மாதகாலப்பகுதியின் போது உண்மையான அதிகரிப்பு சிறிதளவாக இருந்த போதிலும், ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியானது 2020 சனவரியில் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்தது. அதேவேளை அரசாங்கத்திற்கான கொடுகடன், அதன் அதிகரித்த நிதியிடல் தேவைகளைப் பிரதிபலித்து 2020 சனவரியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. உள்நாட்டு கொடுகடன் விரிவுபடுத்தலினால் தூண்டப்பட்டு விரிந்த பண வளர்ச்சியும் 2020 சனவரியில் உயர்வடைந்தது. தற்போது இடம்பெறுகின்ற சந்தைக் கடன் வழங்கல் வீதங்களுக்கு கொள்கை

வழிமுறைகளை பரிமாற்றுதல் மற்றும் வியாபார நம்பகத்தன்மைகளை மேம்படுத்தல் என்பவற்றுடன் தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சி மேலும் உயர்வடைவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் இது எதிர்வருகின்ற காலப்பகுதியில் பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட விரிவுபடுத்தலுக்கு துணையளிக்கும்.

சந்தை கடன் வழங்கல் வீதங்கள் மேலும் குறைவடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது

கடந்த பல மாதங்களாக தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை மற்றும் மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகள் என்பவற்றின் விளைவாக சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தன. எனினும், கடன் பெறுநர்களுக்கு அண்மைய கொள்கை வழிமுறைகளின் முழுமையான நன்மையினைக் கிடைக்கச்செய்வதற்கும் இதனூடாக பொருளாதாரம் நன்மையடைவதற்கும் சந்தை கடன் வழங்கல் வீதங்களில் விரைவான கீழ்நோக்கிய சரிப்படுத்தலொன்று தேவைப்படுத்தப்படுகின்றது.

கொள்கை வட்டி வீதங்கள் நடைமுறை மட்டங்களில் பேணப்பட்டன

மேலே எடுத்துக்காட்டப்பட்டவாறு, நடைமுறையிலுள்ள மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை, 2020 மார்ச் 04ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், நடைமுறையிலுள்ள தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலை பொருத்தமானதென்று அபிப்பிராயப்பட்டதுடன் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வீதத்தினையும் முறையே 6.50 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் கொண்ட அவற்றின் நடைமுறை மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்தது. நாணயச் சபையானது இத்தருணத்தில் கொள்கை வீதங்களை மேலும் சீர்செய்யாது சந்தை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு போதிய இடைவெளி காணப்படுகின்றதென்றும் அபிப்பிராயப்பட்டது. சந்தை கடன் வழங்கல் வீதங்களில் அத்தகைய கீழ்நோக்கிய சரிப்படுத்தலானது கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரம்பலிலிருந்து தோன்றுகின்ற நிதியியல் சந்தைகள் மற்றும் உண்மைப் பொருளாதாரம் என்பன மீது ஏதேனும் குறுகிய கால தாக்கத்தினைத் தணிக்கச் செய்வதற்கு உதவியளிக்கும். மத்திய வங்கியானது எதிர்வரும் காலங்களில் உறுதியான பொருளாதார நிலைமைகளைப் பேணுகின்ற நோக்கில் உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரம்பலினது தாக்கம் மற்றும் இலங்கை மீதான அதன் விளைவுகள் என்பன உள்ளடங்கலாக உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்ட பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் கண்காணிக்கும் அதேவேளையில் தேவையேற்படும் பொழுது உள்நாட்டு நிதியியல் சந்தைகளுக்கு திரவத்தன்மையினை வழங்குவதற்கும் தயாராகவிருக்கும்.

நாணயக் கொள்கைத் தீர்மானம்:

கொள்கை வீதங்கள் மற்றும் நியதி
ஒதுக்கு வீதம் மாற்றமடையாது

துணைநில் வைப்பு வசதி வீதம்

6.50%

துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்

7.50%

நியதி ஒதுக்கு விகிதம்

5.00%

தகவல் குறிப்பு:

ஆளுநர் பேராசிரியர் டபிள்யு டி லக்ஷ்மன் அவர்களுடனான பத்திரிகை மாநாடு, 2020 மாச்சு 05ஆம் திகதி அன்று மு.ப. 11.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2020 ஏப்பிரல் 09ஆம் நாள் வெளியிடப்படும்.

தரவு இணைப்புகள்:

அட்டவணை 01: பணவீக்கம்

மாதம்		மாச்சு 19	யூன் 19	செத் 19	ஓத் 19	நவெ 19	திசெ 19	சன 20	பெப் 20
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	4.3	3.8	5.0	5.4	4.4	4.8	5.7	6.2
	தேடுவிசு(2013=100)	2.9	2.1	5.0	5.6	4.1	6.2	7.6	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	5.6	5.8	5.6	5.5	5.1	4.8	3.0	3.2
	தேடுவிசு(2013=100)	5.8	6.1	5.6	5.6	5.5	5.2	3.9	-

மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூபில்லியன்)					ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்				
	செத் 19	ஓத் 19	நவெ 19	திசெ 19	சன 20	செத் 19	ஓத் 19	நவெ 19	திசெ 19	சன 20
ஓதுக்குப் பணம்	915	908	919	933	936	-9.5	-9.0	-2.4	-3.0	-1.4
விரிந்த பணம் (M _{2b})	7,443	7,456	7,473	7,624	7,704	7.4	6.7	6.1	7.0	8.3
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் (அ)	127	115	97	128	117	1,560.3	779.3	325.3	291.4	196.4
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் (அ)	7,317	7,341	7,376	7,496	7,587	5.6	4.8	4.1	4.2	4.9
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	2,732	2,729	2,702	2,767	2,887	12.5	12.6	9.6	9.9	9.9
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	755	789	803	818	820	15.1	12.5	12.2	8.3	15.3
தனியார் துறைக்கான கொடுகடன் (அ)	5,666	5,692	5,739	5,798	5,798	5.8	4.8	4.2	4.3	4.5
விரிந்த பணம் (M ₄)	9,211	9,244	9,269	9,445(அ)	9,573	8.3	8.1	7.6	8.2(அ)	9.5

(அ) திருத்தப்பட்டது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 03: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	செத் 19 முடிவில்	ஒத் 19 முடிவில்	நவெ 19 முடிவில்	திசெ 19 முடிவில்	சன 20 முடிவில்	பெப் 20 முடிவில்	2020 மார்ச் 04 இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்							
துணைநிலை வைப்பு வசதி வீதம்	7.00	7.00	7.00	7.00	6.50	6.50	6.50
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	8.00	8.00	8.00	8.00	7.50	7.50	7.50
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	7.45	7.45	7.48	7.45	6.98	6.95	6.95
திறைசீரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரச் சந்தை)							
91-நாள்	7.62	7.49	7.45	7.51	7.51	7.42	7.41
182-நாள்	7.75	7.65	7.67	8.02	8.15	8.06	7.99
364-நாள்	8.41	8.35	8.29	8.45	8.59	8.58	8.46
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	10.49	10.44	10.15	9.74	9.68	9.47	-
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	13.91	13.71	13.65	13.59	13.47	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	13.50	13.19	12.87	12.80	12.53	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	8.51	8.37	8.27	8.20	8.14	8.06	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	10.46	10.27	10.14	10.05	9.97	9.83	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	8.41	8.66	8.78	8.89	9.34	-	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி